

எனது இல.NP/07/10/02/90
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்,
யாழ்ப்பாணம்.
20.06.2016

பிரதம செயலாளர்,
அமைச்சின் செயலாளர்கள்,
பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம்,
பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள்,
திணைக்களத் தலைவர்கள்,
வடக்கு மாகாணம்.

**வடக்கு மாகாண பொதுச் சேவையின் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் தரம் III
மற்றும் தரம் IIஇல் உள்ள அலுவலர்களுக்கான விணைத்திறமைகான் தடைப் பர்ட்சை –
2016(I)**

வடக்கு மாகாண பொதுச்சேவையின் இலங்கை தொழில்நுட்பவியல் சேவை பிரமாணக்குறிப்பிற்கு அமைவாக தொழில்நுட்பவியல் சேவையில் உள்ள அலுவலர்களுக்கான விணைத்திறமைகான் தடைப்பர்ட்சையானது பர்ட்சை ஆணையாளர் நாயகம் அவர்களினால் 2016 புரட்டாதி மாதம் கொழும்பில் நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

02.

- (i) இப்பர்ட்சையானது பர்ட்சை ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுமென்பதுடன் பர்ட்சை நடாத்தப்படுதல் தொடர்பாக அவரால் விதிக்கப்படும் ஒழுங்கு விதிகளுக்குப் பர்ட்சார்த்திகள் கட்டுப்படுதல் வேண்டும்.
- (ii) பர்ட்சார்த்திகளின் பொருட்டு விதந்துரைக்கப்பட்டுள்ள இவ்வொழுங்கு விதிகள் வர்த்தமானி அறிவித்தலில் புறம்பாக அச்சிடப்பட்டுள்ளது. இவ்வொழுங்கு விதிகளை மீறும் பட்சத்தில் பர்ட்சை ஆணையாளர் நாயகத்தினால் விதிக்கப்படும் தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்.
- (iii) இப்பர்ட்சை தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளர் அவர்களினால் விதிக்கப்படும் பர்ட்சை ஒழுங்கு விதிகளுக்கும் பர்ட்சார்த்திகள் அமைந்தொழுக கடமைப்பட்டவராவர்.

03. இப்பர்ட்சைக்காக விண்ணப்பிக்கும் மாதிரி விண்ணப்பப் படிவமானது இவ் அறிவித்தலின் இறுதியில் பிரசரிக்கப்பட்டுள்ளது. அம்மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய பர்ட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை தயாரித்துக் கொள்ளல் வேண்டும் என்பதுடன் அவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை பர்ட்சார்த்திகள் தமது திணைக்களத் தலைவர் ஊடாக 2016.07.07 ஆம் திங்கி அல்லது அதற்குமன் கிடைக்கக்கூடியவாறு “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48, கோவில் வீதி, நல்லூர்,யாழ்ப்பாணம்.” எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் பர்ட்சையின் பெயரைக் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னராக கிடைக்கின்ற விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்யாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

04. பர்ட்சார்த்திகளின் ஆளடையாளம் :- பர்ட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியறும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிருபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிருபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் யாதேனும் ஒன்றைப் பர்ட்சை மண்டப மேற்பார்வையாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தேசிய ஆளடையாள அட்டை
- (ii) செல்லுபடியாகும் கடவுச்சீடு (Passport)

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பட்சத்தில் பர்ட்சார்த்தியொருவரின் பர்ட்சார்த்த உரிமை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தற்றுணிபின்படி இரத்துச் செய்யப்படலாம்.

05. விண்ணப்பங்கள் :-

- (i) விண்ணப்பமானது இல 1 முதல் 6 வரையிலான பந்திகள் முதலாம் பக்கத்திலும் ஏனைய பந்திகள் இரண்டாம் பக்கத்திலும் உள்ளடங்கும் வகையில் A4 அளவினதான தாளில் கணினியில் தயார் செய்யப்பட்டு பர்ட்சார்த்தியின் சொந்தக் கையெழுத்து மூலம் சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். பர்ட்சார்த்திகள் தாம் இப்பர்ட்சைக்கு தோற்றும் மொழியிலேயே விண்ணப்பத்தை பூரணப்படுத்துதல் வேண்டும்.

- (ii). விண்ணப்பத்தைத் தயாரிக்கும்போது அதன் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பர்ட்சையின் பெயரை, சிங்கள விண்ணப்பங்களில் சிங்களத்திற்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும், தமிழ் விண்ணப்பங்களில் தமிழுக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவமானது இத்துடன் உள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயார் செய்து விண்ணப்பத் வேண்டுமென்பதுடன் விண்ணப்பப் படிவத்தின் நிழற்படப் பிரதி மற்றும் முன்னோட்டப் பிரதி என்பன அனுப்பிவைத்தலாகாது என அறிவுறுத்தப்படுகிறது. மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்படையதாகாத மற்றும் முழுமை பெறாத தகவல்களைக் கொண்டுள்ள விண்ணப்பங்கள் யாவும் அறிவிப்பேதுமின்றி நிராகரிக்கப்படும். தரப்பட்டுள்ள பர்ட்சை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாக இருப்பது தொடர்பில் பர்ட்சார்த்தியே கூடிய கவனம் எடுத்தல் வேண்டுமென்பதுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.
- (iii) முதன் முறையாக இப்பர்ட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பர்ட்சைக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆயினும் அதன்பின்னரான அமர்வுகளின் போது அலுவலர்கள் ஒரே அமர்வில் முழுப்பர்ட்சைக்கும் தோற்றுவதாயின் ரூபா 400/-யும், ஒரு பாடத்திற்கு மட்டும் தோற்றுவதாயின் ரூபா 200/-யும் விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகமொன்றில் “வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுச் செயலாளர்” அவர்களின் “3401” என்ற வைப்புக் கணக்கிற்கு செலுத்தியதற்கான பற்றாச்சீட்டினைப் பெற்று விண்ணப்பப் படிவத்தில் உரிய கூட்டில் கழராதவாறு ஒட்டி அனுப்புதல் வேண்டும். பற்றாச்சீடின் நிழற்படப் பிரதியை விண்ணப்பதாரி தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். எக்காரணம் கொண்டும் இக்கட்டணம் மீஸ் செலுத்தப்படமாட்டாது. இக் கட்டணத்தை வேறு ஏதும் பர்ட்சைக்கு மாற்றவும் முடியாது.
- (iv) இப்பர்ட்சையானது சிங்களம் / தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நடாத்தப்படும். பர்ட்சார்த்திகள் அவர்களுக்குப் பொருத்தமான ஒரு மொழி மூலத்தினை தெரிவு செய்து வேண்டுமென்பதுடன் அவர்களினால் அதே மொழியிலேயே விணாப்பத்திறங்களுக்கு விடையளித்தல் வேண்டும். பர்ட்சையின் பொருட்டு விண்ணப்பிக்கும் மொழி மூலத்தைப் பின்னர் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
- (v) ஓர் அலுவலர் விணைத்திறமைகாண் தடைப்பர்ட்சை இரண்டிற்கும் ஒரே தடவையில் தோற்ற முடியாது.
- (vi) விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று வடக்கு மாகாண பொதுச் சேவையின் இலங்கை தொழில்நுட்பவியல் சேவை தரம் III இலுள்ள அலுவலர்கள் முதலாம் வி.தி.காண் தடைப் பர்ட்சையினையும் தரம் II இலுள்ள அலுவலர்கள் இரண்டாம் வி.தி.காண் தடைப் பர்ட்சையினையும் தோற்றுவதற்கு அனுமதிக்கமுடியும்.
06. இச்சற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகைமைகளைக் கொண்டுள்ள பர்ட்சார்த்திகள் மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள் என்னும் எடுகோளின் பேரில் பர்ட்சை முடிவுத் திகதியிலோ அல்லது அதற்கு முன்னரோ மொழி மூலம் விண்ணப்பிக்கும் பர்ட்சை, விண்ணப்பதாரியின் மற்றும் கையொப்பத்தை உறுதிப்படுத்தல் மற்றும் திணைக்களத் தலைவரின் உறுதியினால் என்பவற்றைக் குறிப்பிட்டு பொருத்தமுடையதாக வீருப்பின் பர்ட்சைக் கட்டணம் செலுத்திய பற்றாச்சீட்டினையும் இணைத்து பூர்த்தியாகக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டைகளை பர்ட்சைகள் ஆணையாளர் நாயகம் வழங்குவார். பர்ட்சைக்குத் தோற்றும் பர்ட்சார்த்திகள் தமது கையொப்பத்தை உரியவாறு உறுதிப்படுத்திய அனுமதி அட்டைகளை பர்ட்சை நிலைய மேற்பார்வையாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். தனது அனுமதி அட்டையினைச் சமர்ப்பிக்கத் தவறும் பர்ட்சார்த்தி ஒருவர் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார். பர்ட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டதும் பத்திரிகை அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும். அறிவித்தல் வெளியாகி எவ்வேறும் பர்ட்சார்த்தி ஒருவருக்கு பர்ட்சைத் திகதிக்குக் குறைந்தபடசம் 03 நாட்களுக்கு முன்னரேனும் பர்ட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அது பற்றி பின்வரும் விபரங்களுடன் “பர்ட்சை ஆணையாளர் நாயகம், இலங்கை பர்ட்சைத் திணைக்களம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டு பர்ட்சைக்கிளை, பெலவுத்தை, பத்தரமுல்ல” எனும் முகவரிக்குஅறிவிக்க வேண்டும்.
- (i) கோரிக்கைக் கடிதம்:
- (ii) விண்ணப்பப்படிவம் மற்றும் பற்றாச்சீடின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி :
- (iii) அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டிய தொலைநகல் இலக்கம் (Fax):
07. மேற்படி (6) ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யத் தவறும் பர்ட்சார்த்திகளினால் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது.
08. உத்தியோக்கர்கள் விரும்பினால் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் தோற்றலாம். ஆயினும் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நாற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

09. பர்ட்சைப் பெறுபேறுகள் பர்ட்சை ஆணையாளர் நாயகம் அவர்களினால் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் அவருடாக உரிய பர்ட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

10. பர்ட்சைத் திட்டம் :

10.1 தரம் IIIஇல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பர்ட்சை பின்வரும் இரு வினாத்தாள்களைக் கொண்டதாக இருக்கும்.

- தாபன விதிக் கோவை மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குமுவின் நடைமுறை விதிகள். (பாட இல:01, 02 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்)
- நிதி ஒழுங்குவிதிகள் (பாட இல:02,02 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்)
பாட விதானம்
- தாபன விதிக் கோவை மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குமுவின் நடைமுறை விதிகள் (பாட இல:01) - பாடத்திட்டம்

இவ்வினாத்தாள் அரசாங்க சேவைகள் ஆணைக்குமுவின் நடைமுறை விதிகள் மற்றும் தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும்.

அத்தியாயம்VIII - மேலதிக்ரேம், விடுமுறை நாட்களும், விடுமுறை நாட்களுக்கான சம்பளங்களும் படிகளும்.

அத்தியாயம் XII - விடுமுறை

அத்தியாயம் XIII - புகையிரத ஆணைச்சீட்டுகள்.

அத்தியாயம் XIV - தீவுக்குள் கடமை நிமித்தமான பிரயாணங்கள்.

அத்தியாயம் XIX - அரச வாஸ்தலங்கள்.

- நிதி ஒழுங்கு விதிகள் (பாட இல:02) - பாடத்திட்டம்

இவ்வினாத்தாள் நிதி ஒழுங்கு விதிகளின் பின்வரும் அத்தியாயங்களின் அடிப்படையிலானதாக இருக்கும்.

○ **அத்தியாயம் I**

செலவின மற்றும் வருமான மதிப்பீடுகள் :- திரட்டிய நிதி மற்றும் செலவுகளைத் திட்டமிடல், நிகழ்ச்சித்திட்டம் தயாரித்தல்,வருடாந்தவரவு செலவு மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்கும் படிவம், புதிய பிரேரணைகள் செலவு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பொறுப்பு, வருடாந்த செலவு மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்தல். (நி.ஒ -001- 068)

○ **அத்தியாயம் III**

⇒ நிதி முகாமையும், வகைகூறலும் :- பிரதான கணக்கீட்டு அலுவலர்கள், கணக்கீட்டு அலுவலர்கள், அரசினை கணக்கீட்டு அலுவலர்கள், கொடுப்பனவுக்காக அதிகாரமளித்தல், அங்கீரித்தல், உறுதிப்படுத்தல், பணிகளை ஒப்படைத்தல். (நி.ஒ - 124 – 147)

10.2 தரம் IIஇல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பர்ட்சை பின்வரும் இரு வினாத்தாள்களைக் கொண்டதாக இருக்கும்.

- தாபன விதிக் கோவை (பாட இல:03, 02 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்)

- நிதி ஒழுங்குவிதிகள் (பாட இல:04, 02 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்)

- தாபன விதிக் கோவை (பாட இல:03) - பாடத்திட்டம்

இவ்வினாத்தாள்கள் தாபனவிதிக் கோவையின் பின்வரும் அத்தியாயங்களில் அடிப்படையிலானதாக இருக்கும்.

அத்தியாயம் XV - கற்கை நெறி, பயிற்சி அல்லது கடமையின் நிமித்தம் வெளிநாட்டுப் பயணம்.

அத்தியாயம் XVI - விடுமுறைப் பிரயாணம்.

அத்தியாயம் XXIII - குறிப்பிட்ட வகை நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் அரசாங்கஅலுவலர்கள் சம்பந்தமாக விசேட சலுகைகளும் நிபந்தனைகளும்.

அத்தியாயம் XXIV - சம்பள கடன்களும் முற்பணங்களும்.

அத்தியாயம் XXV - தொழிற்சங்க உறுப்பினருக்கான சலுகைகள்.

அத்தியாயம் XXVII - கடித தொடர்பு வழி முறைகள்.

அத்தியாயம் XXVIII - நிர்வாக நடைமுறைகளும் நியதிகளும்.

அத்தியாயம் XXX - அரச அலுவலர்கள் மீதான அரசாங்கத்தின் அதிகாரங்கள்.

அத்தியாயம் XXX II - விடுமுறை

அத்தியாயம் XXXIII - சட்ட ஆலோசனையும், சட்ட நடவடிக்கையும்.

அத்தியாயம் XLVII - பொது நடத்தையும், ஒழுக்கமும்.

அத்தியாயம் XLVIII - ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள்.

- நிதி ஒழுங்கு விதிகள் (பாட இல:04) - பாடத்திட்டம்
இவ்வினாத்தாள் நிதி ஒழுங்கு விதிகளின் பின்வரும் அத்தியாயங்களின் அடிப்படையிலானதாக இருக்கும்.
 - **அத்தியாயம் VI**
அரசாங்க நிதி முதலியவற்றிற்கான பொறுப்பு, திரட்டு நிதி மற்றும் வங்கிக் கணக்குகளும், உப படிவப்புத்தகங்கள் நிதி, முத்திரைகள் போன்றவை தொடர்பான தொகை மதிப்பீட்டுச்சபைகள், திரட்டுநிதி, வங்கிக்கணக்குகள் (நி.ஒ. 315—396)
 - **அத்தியாயம் XIII**
வழங்கல்கள், வேலைகள் மற்றும் சேவைகள் :- பெறுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள், வழங்கல், பொருட்களின் பொறுப்பு மற்றும் சரிபிழை பார்த்தல், மேலதிக பொருட்கள் மற்றும் பயணபடுத்த முடியாத பொருட்கள். (நி.ஒ. 685—775)
11. இப்பீட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாக பீட்சை ஆணையாளர் நாயகத்தினதும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுச் செயலாளரினதும் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும்.
12. பர்ட்சார்த்தி ஒருவருக்குப் பர்ட்சை அனுமதி அட்டை வழங்கப்படுவதானது அவர் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான சகல தகைமைகளையும் பூர்த்திசெய்துள்ளார் என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
13. பர்ட்சை ஆணையாளர் நாயகம் அவர்களினால் அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்ட அலுவலர்களுக்கு பர்ட்சைக்குத் தோற்றுக்கூடியவாறு திணைக்களத் தலைவர்கள் உத்தியோகபூர்வ விடுமுறை வழங்க வேண்டுமென்பதுடன் பிரயாணச் செலவுகள் எவ்வும் வழங்கப்படமாட்டாது.
14. இச்சற்றிக்கை அறிவித்தலில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களில் ஏதேனும் வேறுபாடுகள் காணப்படின் தமிழ் மொழியே மேலோங்குதல் வேண்டும்.

ஞ.வரதலிங்கம்,
செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு,
வடக்கு மாகாணம்.

பிரதி:

1. சகல பிரதேச செயலாளர்களுக்கும், வடக்கு மாகாணம்.
 - மேற்படி பர்ட்சைக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து பர்ட்சைக் கட்டணத்தைப் பெற்று எமக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு

மாதிரி விண்ணப்பாடவும்

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் தரம் III மற்றும் தரம் IIஇல் உள்ள அலுவலர்களுக்கான விணைத்திறமைகாண் தடைப் பரிசீலனை -2016 (I)

EFFICIENCY BAR EXAMINATION PRESCRIBED FOR OFFICERS IN GRADE III AND GRADE II OF THE SRI LANKA TECHNOLOGICAL SERVICE IN NORTHERN PROVINCE -2016 (I)

பரிசீலனைக்குத் தோற்றும் மொழிமூலம் :

சிங்களம் - 2
தமிழ் - 3

ஆங்கிலம் - 4
(ஏற்படைய இலக்கத்தைக் கூட்டினால்

விண்ணப்பிக்கும் பரிசீலனை:

தரம் III - 0
தரம் II - 1
(ஏற்படைய இலக்கத்தைக் கூட்டினால் இடுக)

(அலுவலக உபயோகத்திற்கு மட்டும்)

1. நீங்கள் மாகாண / அரசாங்க சேவையைச் சார்ந்தவரா ?

(வடக்கு மாகாண அரசாங்க சேவை - 04)

- 2.

(அ) முழுப் பெயர் : (ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில்)

உதாரணம் : HERATH MUDIYANSELAGE SAMAN KUMARA GUNAWARDHANA

.....
.....

(ஆ) முதலெழுத்துகளுடன் பெயர் : (உதாரணம் : GUNAWARDHANA.H.M.S.K)

(ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் முதலெழுத்துக்களை இறுதியில் இட்டு எழுதவும்)

.....
.....

(இ) முழுப்பெயர் : (சிங்களத்தில் / தமிழில்)

.....
.....

3. அலுவலக முகவரி :- (ஆங்கிலபெரிய எழுத்தில்) (பரிசீலனைக்கான அனுமதி அட்டைகள் இம் முகவரிக்கு அனுப்பப்படும்)

.....
.....

(சிங்களத்தில் / தமிழில்)

.....
.....

4. பால் (உரிய இலக்கத்தினைக் கூட்டினால் எழுதவும்)
(பெண் - 1 ஆண் - 0)

5. தேசிய ஆளையாள அட்டை இலக்கம்

6. தோற்ற உள்ள பாடம் / பாடங்கள்

(IIIம் தரம் /IIம் தரத்தின் விணைத்திறன் காண் தடைதாண்டல் பரிசீலனைக்காக தோற்றும் பாடங்கள்
(ஏற்படையதாகாத சொற்களை வெட்டிவிடவும்)

| பாடம் | பாட இல |
|-------|--------|
| | |
| | |

}
பால
இலக்கத்தை
தவறாது
குறிப்பிடவும்

7. தொலைபேசி இலக்கம்

| | | | | | | | |
|--|--|--|--|--|--|--|--|
| | | | | | | | |
|--|--|--|--|--|--|--|--|

8. (i) பிறந்த திகதி:

ஆண்டு

| | | | |
|--|--|--|--|
| | | | |
|--|--|--|--|

மாதம்

| | |
|--|--|
| | |
|--|--|

திகதி

| | |
|--|--|
| | |
|--|--|

(ii) 2016.07.11 ஆந் திகதியன்று வயது:

வருடங்கள்

| | | | |
|--|--|--|--|
| | | | |
|--|--|--|--|

மாதங்கள்

| | |
|--|--|
| | |
|--|--|

நாட்கள்

| | |
|--|--|
| | |
|--|--|

9.

(i) பதவிப் பெயர்:.....

(ii) இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் வகுப்பும் தரமும்(III, II என்ற வகையில் உள்ளடக்க வேண்டும்):.....

(iii) 2016.07.11 ஆந் திகதிக்கு அத்தரத்தில் மொத்த சேவைக்காலம்:.....

10. நீங்கள் சேவையாற்றும் திணைக்களம் :.....

பற்றுச் சீட்டை இங்கு கழராதவாறு ஒட்டவும்.

பர்சார்த்தியின் உறுதியினால்

மேலே தரப்பட்டுள்ள விபரங்கள்யாவும் சரியானவையென்றும் தமிழ்/சிங்கள்/ஆங்கில மொழிமூலாகப் பர்ட்சைக்கு தோற்றுவதற்கு நான் உரித்துடையேன் என்று பிரகடனப்படுத்துகின்றேன், இப் பர்ட்சை தொடர்பில் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்கும் செயலாளர் மற்றும் பர்ட்சை ஆணையாளர் நாயகம் அவர்களினால் எடுக்கப்படும் சுகல தொழிற்சாலைகளுக்கும், பர்ட்சைச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள எல்லா ஏற்பாடுகளுக்கும் நான் உடன்படுகின்றேன் என இத்தால் வெளிப்படுத்துகிறேன்.

திகதி:

பர்சார்த்தியின் கையொப்பம்

குறிப்பு : பர்சார்த்தி தனது திணைக்களத் தலைவர் அல்லது அந்தத் திணைக்களத் தலைவர் சார்பாக கையொப்பமிடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் முன்னிலையில் தனது கையொப்பத்தை இடவேண்டும்

கையொப்பத்தை அத்தாட்சிப்படுத்தவும்

திரு/திருமதி/சௌவி எனது அலுவலகத்தில் சேவையாற்றும் அலுவலர் என்றும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் என்றும் ஆந் திகதி என் முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்றும் அவர் முதன்முறையாக பர்ட்சைக்குத் தோற்றுவதனால் பர்ட்சைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் /அவரால் உரிய பர்ட்சைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதெனவும் அப் பற்றுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ளதெனவும் அத்தாட்சிப்படுத்துகிறேன்.

அத்தாட்சிப்படுத்துபவரின் கையொப்பமும்
பதவி முத்திரையும்

பெயர் :

பதவிப் பெயர் :

முகவரி :

திகதி :

திணைக்களத் தலைவரின் சான்றிதழ்

மேலே 1 முதல் 10 வரையான பந்திகளில் உள்ளடங்கியின்ஸ் தகவல்கள் யாவும் சரியானவையென்றும் இப் பர்சார்த்தி இப் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கு தகைமையுடையவர் என்றும் அவரால் தரப்பட்டுள்ள மொழிமூலத்தில் இப் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதியுடையவர் என்றும் சான்றுபடுத்துகின்றேன்.

திணைக்களத் தலைவரின்
கையொப்பமும் பதவி முத்திரையும்

பெயர் :

பதவிப் பெயர் :

முகவரி :

திகதி :

- தேவையற்ற சொற்களை வெட்டிவிடவும்.